



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 3548/B/19

திரு.S.பாஸ்கரன்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்,
நாமக்கல் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.S.பாஸ்கரன் மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திருமதி.கன்னியம்மாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், நாமக்கல் மாவட்டம் அவர்கள் பங்கேற்றார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 10.01.2019 தேதியிட்ட மனுவில், 10.12.2018 தேதியிட்ட மனு தொடர்பான தகவல்களைக் 3 இனங்களில் கோரி, பொதுத் தகவல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், ஆட்சியர் அலுவலகம், நல்லிப்பாளையம், நாமக்கல் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல் ஏதும் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 12.03.2019 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். 25.03.2019 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு அலுவலரின் தகவல் போதிய தகவல் அல்ல எனக்கருதி மனுதாரர் 12.04.2019 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 5 நாட்கள் கால அவகாசம் வழங்கி ஆணையிடப்பட்டது.

5. மேற்படி ஆணைக்கிணங்க, பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கியதாக தெரிவித்தார். மனுதாரர் வழங்கப்பட்ட தகவலினை பெற்றுக்கொண்டதை உறுதிசெய்யும் பொருட்டு 18.11.2020 தேதியிட்டு தொலைபேசி வாயிலாக கேட்டபோது தகவல் பெற்றுக்கொண்டதாக ஏற்பளிப்பு செய்ததன் அடிப்படையில் இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

6. மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்களில் ஆட்சேபனை ஏதும் இருப்பின் சட்டப்பிரிவு 18(1)-ன் கீழ் புகார் மனு தாக்கல் செய்து தனக்குரிய பரிகாரத்தை தேடிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 3548/B/19

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம்,
நாமக்கல் மாவட்டம்.

Inspector (M) S.Bhaskaran,
Border Security Force,
108/198 A, Agraharam Pallipalayam,
OM Kali Amman Kovil Veedhi,
Agraharam-Post, Komarapalayam -TK,
Namakkal - 638 008.

Copy to: File
MP/PA-19.11.20